

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகம் - 2015

இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் 2015 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று மற்றும் ஒன்றிணைந்த காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2015 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13(1) பிரிவு மற்றும் 1995 இன் 29 ஆம் இலக்க இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவக அதிகாரச்சட்டத்தின் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ள ஏற்பாடுகளுக்கமைய எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. நிதி அதிகாரச்சட்டத்தின் 14(2)(சீ) பிரிவின் பிரகாரம் நிறுவகத்தின் ஆண்டறிக்கையுடன் பிரசுரிக்கப்பட வேண்டும் என நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

1.2 நிதிக் கூற்றுக்களுக்கான முகாமைத்துவத்தின் பொறுப்பு

இந்நிதிக் கூற்றுக்களை இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க தயாரித்து நியாயமாகச் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

1.3 கணக்காய்வாளரின் பொறுப்பு

எனது கணக்காய்வின் அடிப்படையில் இந்நிதிக் கூற்றுக்களின் மீது அபிப்பிராயம் தெரிவிப்பது எனது பொறுப்பாகும். அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களுக்கு ஒத்ததாக (ஐஎஸ்எஸ்ஏஐ 1000 - 1810) இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். ஒழுக்கநெறி வேண்டுகளுடன் நான் இணங்கி நடப்பதனையும் நிதிக் கூற்றுக்கள் பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றவையா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கு கணக்காய்வு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதனையும் இந்நியமங்கள் வேண்டுகின்றன.

நிதிக் கூற்றுக்களிலுள்ள தொகைகளினையும் வெளிப்படுத்தல்களையும் பற்றிய கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டு நடைமுறைகளில் கணக்காய்வு ஈடுபடுகின்றது. மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களின் பொருண்மையான பிறழ்கூற்று ஆபத்தின் மதிப்பீட்டினை உள்ளடக்கும் கணக்காய்வாளரின் தீர்மானம் மீது தெரிவு செய்யப்பட்ட நடைமுறைகள் தங்கியுள்ளது. அந்த ஆபத்தினை மதிப்பீடு செய்கையில் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைக்கும் வகையில் நிறுவகத்தின் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் நியாயமாகச் சமர்ப்பித்தலுக்குரிய உள்ளகக் கட்டுப்பாடுகளை கணக்காய்வாளர் கருத்தில் கொள்கின்றாரேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் வினைத்திறனின் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல. முகாமைத்துவத்தினால் பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தமான தன்மையினையும் முகாமைத்துவத்தால் மேற்கொண்ட கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மதிப்பாய்வு செய்தல் அத்துடன் நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலினை மதிப்பாய்வு செய்தல் என்பவற்றினையும் கணக்காய்வு உள்ளடக்கியுள்ளது. 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் 13 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உபபிரிவுகள் கணக்காய்வின் நோக்கெல்லையையும் பரப்பையும் நிர்ணயிப்பதற்கான தற்றுணிவு அதிகாரத்தினை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்குகின்றன.

எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டேன் என நான் நம்புகிறேன்.

1.4 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகக் கருதுகின்றது.

2 நிதிக்கூற்றுக்கள்

2.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

இந்த அறிக்கையின் 2.2 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கத்தினைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்களானவை இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் 2015 திசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிச் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

2.2 நிதிக்கூற்றுக்கள் மீதான கருத்துரைகள்

2.2.1 இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியமங்கள்

இலங்கை பொதுத்துறைக் கணக்கீட்டு நியம இலக்கம் 01 இற்கு இணங்கும் வகையில் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்திற்கு செயற்திட்ட மானியங்களின் கீழ் கிடைக்கப்பெற்றிருந்த ரூபா 1,394,400 பெறுமதியான கணக்கீட்டு பொதி கற்பனைச் சொத்துக்களின் கீழ் காண்பிப்பதற்குப் பதிலாக கணனி மற்றும் இயந்திர உபகரணங்களாக காண்பிக்கப்பட்டிருந்தது.

2.2.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) ஆண்டின் இறுதியில் நிதி விளைவுகள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் திரட்டு நிதியத்திற்கு மாற்றப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் மீண்டும் ரூபா 7,405,666 ஆன இலாப நட்ட செலவு மீதியொன்று காண்பிக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெயரில் காணப்பட்ட திரட்டிய நிதிய மீதிகளின் கூட்டுத்தொகை பேரேட்டுக் கணக்கின் பிரகாரம் ரூபா 110,895,717 ஆக இருந்த போதிலும், நிதிக்கூற்றுக்களுக்கு அதனை உட்படுத்தும் போது ரூபா 103,534,334 ஆக காண்பிக்கப்பட்டிருந்தது.

(ஆ) காசுப்பாய்ச்சல் கூற்று தயாரிக்கும் போது மீளாய்வாண்டில் முதலீட்டு செயற்பாடுகளில் காசு வெளிப்பாய்ச்சலில் முன்னைய ஆண்டின் கொள்வனவிற்காக செலுத்திய ரூபா 593,015 தொகை உள்ளடக்கப்பட்டிருந்தது.

2.2.3 விளக்கமளிக்கப்படாத வேறுபாடுகள்

மீளாய்வாண்டின் இறுதியிலான அரசு மானியங்கள் மீதிக்கு ரூபா 44,285 ஆன சீராக்கமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அச்சீராக்கத்திற்கு காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கவில்லை.

2.2.4 பெறவேண்டிய கணக்குகள்

2000 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்திலிருந்து சேவையிலிருந்து விலகிச்சென்றுள்ள 15 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 1,641,988 தொகை மீளாய்வாண்டின் இறுதி வரை அறவிடப்பட்டிருக்கவில்லை.

2.4 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணக்கமின்மை

பின்வரும் இணக்கமின்மை சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு

இணக்கமின்மை

- | | |
|---|--|
| (அ) 1978 திசெம்பர் 19 ஆந் திகதிய 842 ஆம் இலக்க திறைசேரி சுற்றறிக்கை | தெரிவுக் கணக்காய்வு பரிசோதனையின் போது தெவிவள, அநுராதபுரம் மற்றும் மட்டக்குளிய தொழில்நுட்ப நிறுவனங்களால் நிலையான சொத்துக்கள் பதிவேடொன்று பேணப்பட்டிருக்கவில்லை. |
| (ஆ) 2013 ஆகஸ்ட் 02 ஆந் திகதிய 01/2013 ஆம் இலக்க வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் சுற்றறிக்கையின் (ஊ) (i) ஆம் பந்தி மற்றும் 2015 ஆகஸ்ட் 26 ஆந் திகதிய TIP/01/permit(xvii) ஆம் இலக்க வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் கடிதம் | உரிய நியதிகளுக்கு இணங்காத வகையில் மூன்று நலன்புரி மற்றும் நிலைய உத்தியோகத்தர்களுக்கு சலுகை மோட்டார் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. |
| (இ) 2006 சனவரி 25 ஆந் திகதிய தேசிய கொள்வனவு வழிகாட்டல் கோவையின் 08, 3.4.2 (ஆ) பிரிவு | கொள்வனவு செயற்பாடுகளிலிருந்து விலகி அநுராதபுரம் உயர்தொழில்நுட்ப தாபனப் பிரிவிற்கு ரூபா 1,154,400 ஆன நீர் வடியொன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், 2016 யூன் வரை அது நிறுவப்பட்டிருக்கவில்லை. |
| (ஈ) பொது முயற்சிகள் திணைக்களச் சுற்றறிக்கை இலக்கம் 95 | திறைசேரி அங்கீகாரமின்றி 2013 நவம்பர் 15 ஆந் திகதிய SLIATE/01/2013/EXAM ஆம் இலக்க உள்ளக சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டு 2013 ஏப்ரல் மாதம் முதல் அமுலாகும் வரையில் பரீட்சை கடமைகளுக்காக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. |

3 நிதி மீளாய்வு

3.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் படி, நிறுவகத்தின் மீளாய்வாண்டின் நிதி விளைவுகள் ரூபா 16,516,167 மிகையாக இருந்ததுடன், அதற்கு ஒத்த முன்னைய ஆண்டிற்கான மிகை ரூபா 54,087,414 ஆக இருந்தமையால் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் நிதி விளைவுகளில் ரூபா 37,571,247 ஆன வீழ்ச்சியொன்று தென்பட்டது. மீளாய்வாண்டின் வருமானம் ரூபா 139,530,767 ஆல் அதிகரித்திருந்த போதிலும், ஊழியர் ஊதியம், உடன்படிக்கை செய்யப்பட்ட சேவைப் பயிற்சிகள், மதிப்பீட்டுச் செலவினங்கள் மற்றும் பெறுமானத்தேய்வு என்பன ரூபா 176,212,355 ஆல் அதிகரித்தமை நிதி விளைவுகளின் வீழ்ச்சிக்கு பிரதானமாக தாக்கமளித்திருந்தன. எவ்வாறாயினும் ஊழியர் ஊதியம் மற்றும் நடைமுறையல்லாத சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம் செய்யப்பட்டதன் பின்னர் பங்களிப்பில் தொடர்ச்சியான அதிகரிப்பொன்று தென்பட்டது. அதன் பிரகாரம்

மீளாய்வாண்டின் இறுதியில் பங்களிப்பு ரூபா 874,964,704 ஆக இருந்ததுடன், 2014 ஆம் ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் பங்களிப்பின் அதிகரிப்பு 14 சதவீதமாக இருந்தது.

3.2 பகுப்பாய்வு ரீதியான நிதி மீளாய்வு

மீளாய்வாண்டின்போது நிறுவகத்தின் நடைமுறை விகிதம் மற்றும் விரைவு விகிதம் என்பன 8:1 ஆக இருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அவ்விகிதங்கள் 167 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. நடைமுறைக் கணக்கில் பணத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் குறுங்கால முதலீடுகள் அதிகரித்தமை இந்த அதிகரிப்பிற்கு காரணங்களாக இருந்தன.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 செயலாற்றல்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகள் மற்றும் டிப்ளோமா பாடநெறிகளை நடாத்துதல், திட்டமிடல், கூட்டிணைத்தல் மற்றும் பாடநெறிகளுக்காக மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதை முறைப்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் கலை மற்றும் பயிற்சியளித்தல் நியமங்களைப் பேணுதல் போன்றவற்றை இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனம் நோக்கங்களாக கொண்டிருந்ததுடன், ஆண்டின் இறுதியில் 14 உயர் தொழில்நுட்ப டிப்ளோமா பாடநெறிகளுடன் நாடளாவிய ரீதியில் 11 உயர் தொழில்நுட்ப நிறுவனங்களும் 06 உயர் தொழில்நுட்ப நிறுவகத் துறைகளில் 17,605 மாணவர்கள் கல்வியை தொடர்ந்து வந்திருந்தனர்.

இது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

(அ) இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற ஒவ்வொரு பாடநெறியின் பிரகாரம் 5 வருடங்களுக்கான மாணவர் பதிவினைப் பரிசோதித்த போது 2011 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை படிப்படியான அதிகரிப்பொன்று இடம்பெற்றிருந்தது.

(ஆ) இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் 2015 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் மாணவர்களின் சித்தியடைதல் சதவீதம் 64 சதவீதத்திலிருந்து 90 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது.

(இ) இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயர் தொழில்நுட்ப நிறுவன மற்றும் தாபனப் பிரிவுகளால் நடாத்திச் செல்லப்படும் பின்வரும் பாடநெறிகள் 2015 ஆம் ஆண்டின் போது செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(i) தங்காலை, கேகாலை, அம்பாறை, காலி, கம்பஹா மற்றும் இரத்தினபுரி உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா (பகுதிநேர) பாடநெறி

(ii) காலி மற்றும் கண்டி உயர் தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர் தேசிய ஆங்கிலம் தொடர்பான டிப்ளோமா (பகுதிநேர) பாடநெறி

(iii) கம்பஹா உயர் தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் தேசிய தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா (பகுதிநேர) பாடநெறி

4.2 முகாமைத்துவ செயற்பாடுகள்

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) அம்பாறை உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்குச் சொந்தமாக 50 உத்தியோகபூர்வ இல்லங்கள் காணப்பட்டதுடன், அதில் 27 விடுதிகளில் உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், வேறு அரசு உத்தியோகத்தர்கள் மற்றும் வெளித்தரப்பினர் குடியிருப்பதுடன், அவ்விலங்களில் 19 இல்லங்கள் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத நிலைமைக்கு உட்பட்டிருந்தன. சிதைவடைந்த வீடுகளைப் திருத்தி பயன்பாட்டிற்கு எடுப்பதற்காக நடவடிக்கை எடுப்பதற்கு முகாமைத்துவம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.
- (ஆ) இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தின் லபதுவ, பதுளை, அம்பாறை, யாழ்ப்பாணம், அநுராதபுரம், மட்டக்களப்பு, சம்மாந்துறை, தங்காலை, நைவள, வவுனியா, குருணாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி உயர் தொழில்நுட்ப நிறுவனங்களிற்குச் சொந்தமான கட்டிடங்கள் அமைந்துள்ள காணிகளை 2015 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- (இ) இலங்கை உயர்தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வாகனங்களை காப்புறுதி செய்யும் கம்பனிகளால் அந்தந்த ஆண்டுகளில் சந்தைப் பெறுமதி அடிப்படையில் காப்புறுதி பெறுமதியைத் திருத்தம் செய்வதற்கு அறிவிக்கப்பட்டிருக்கையில் நிறுவகத்தினால் ஆரம்ப காப்புறுதி பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு தவணைப் பணம் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.
- (ஈ) அம்பாறை உயர் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள காணியில் தொழில்நுட்பக் கல்லூரியும் ஸ்தாபிக்கப்பட்டிருந்தமையால் இரண்டு நிறுவனங்களும் ஒரே மின்மாளியை பயன்படுத்தி வருவதுடன், இந்நிறுவனத்தினால் பயன்படுத்தப்படுகின்ற அலகுகள் ஒப்பிடப்படாமல் தொடர்ந்தும் மின்சாரப் பட்டியலில் 65 சதவீதம் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகரம் 2015 ஆம் ஆண்டின் சனவரி முதல் நவம்பர் வரை ரூபா 2,246,216 தொகையான மின்கட்டணம் செலுத்தப்பட்டிருந்ததுடன், 02 நிறுவனங்களுக்கும் தனித்தனியாக மின்மாளிகளைப் பொருத்துவதற்கு முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- (உ) 2015 ஏப்ரல் 18 ஆந் திகதி விபத்திற்குள்ளான KI 0645 ஆம் இலக்க வாகனத்திற்காக முழுமையான நடட்டடாக ரூபா 3,100,000 அல்லது திருத்தத்திற்காக ரூபா 1,300,000 தொகை வழங்குவதற்கு காப்புறுதி கம்பனியால் இணங்கப்பட்டிருந்தது. காப்புறுதி கம்பனியிடமிருந்து ரூபா 3,100,000 தொகையைப் பெற்றுக்கொண்டு வாகனத்தை அகற்றுவதற்கு நிறுவனத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 2016 யூன் மாதம் வரை உரிய நடவடிக்கைகளை இணக்கப்பாட்டிற்கு வருவதற்கும் இழப்பீட்டைப் பெறுவதற்கும் தவறியிருந்தது.

4.3 நிதியப் பயன்பாடு

இலங்கை உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மீளாய்வாண்டில் ரூபா 445 மில்லியன் மூலதன ஏற்பாடு வழங்கப்பட்டிருந்த போதிலும், அதில் ரூபா 204 மில்லியன் அல்லது 46 சதவீதம் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது, இவ்வாறு சேமிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் நிறுவனத்திற்கு வருமானமாக கிடைத்த வருமானத்தில் ரூபா 341,522,161 தொகை என்பவற்றை பயனுள்ள செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படாமல் மீளாய்வாண்டின் இறுதி வரையில் நடைமுறை மற்றும் சேமிப்புக் கணக்குகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

4.4 விளைவற்ற மற்றும் குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- (அ) தெரிவுக் கணக்காய்வு பரிசோதனையின் போது 03 தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 9,994,548 பெறுமதியான சொத்துக்கள் விளைவற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன.

(ஆ) தெஹிவள உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்காக 2014 மார்ச் 05 ஆந் திகதி ரூபா 827,556 இற்கு கொள்வனவு செய்யப்பட்ட 55 கணனி கதிரைகள் உரிய நியமத்தில் இல்லாமை காரணமாக மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாத நிலைமைக்கு உட்பட்டிருந்தது.

(இ) மட்டக்குளி உயர் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு, உயர் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்தல் மற்றும் நாளதுவரையாக்கல் செயற்திட்டத்திடமிருந்து 2011 பெப்ரவரி 23 ஆந் திகதி கிடைத்த 648.11 யூரோ பெறுமதியான வர்ண லேசர் பிரின்ட்ரொன்று, 02 நிழற்பட பிரதியெடுத்தல் இயந்திரங்கள் மற்றும் 02 வர்ண ஸ்கேன் இயந்திரங்கள் என்பன திருத்தம் செய்யப்படாமல் விளைவற்று களஞ்சியத்தில் காணப்பட்டன.

5 கணக்களிதன்மையும் நல்லாளுகையும்

5.1 செயல்நடவடிக்கைத் திட்டம்

2014 பெப்ரவரி 17 ஆந் திகதிய 01/2014 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் 04 ஆம் பந்தியின் பிரகாரம் வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

5.2 கொள்வனவுத் திட்டம்

2006 மார்ச் 24 ஆம் திகதிய 128 ஆம் இலக்க தேசிய பாதிட்டு சுற்றறிக்கையின் பிரகாரம் 2015 ஆம் ஆண்டிற்காக கொள்வனவுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

5.3 பாதிட்டுக் கட்டுப்பாடு

2003 யூன் 2 ஆம் திகதிய பீடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 5.2.1 ஆம் பந்தியின் பிரகாரம் நிதிக்கூற்றுக்களுடன் பாதிட்டு தயாரிக்கப்படாமல் இருந்ததுடன், பாதிடப்பட்ட செலவினங்கள் உள்ளபடியான செலவினங்களுக்கிடையே 133 சதவீதம் முதல் 859 சதவீதம் வரையிலான விலகல் காணப்பட்டமையால் பாதிட்டு ஆக்கபூர்வமான முகாமைத்துவக் கட்டுப்பாட்டுக் கருவியாக பயன்படுத்தப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது.

6. முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்ட முறைமைகள் மற்றும் கட்டுப்பாட்டுக் குறைபாடுகள் அவ்வப்போது நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்வரும் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பில் விசேட கவனம் கோரப்படுகின்றது.

முறைமைகளும் துறைகளும்

கட்டுப்பாட்டுத்

அவதானிப்புக்கள்

(அ) முற்பணம் மற்றும் சில்லறைக் காசுக் கட்டுப்பாடு

- நி.பி. 371(2) இல் குறிப்பிடப்பட்ட எல்லைகளை விஞ்சி உப கட்டுநிதி வழங்கல்
- ஒரே உத்தியோகத்தருக்கு முன்னர் வழங்கப்பட்ட முற்பணம் தீர்க்கப்படாதி ருக்கையில் மீண்டும் முற்பணம் வழங்கல்
- சில்லறைக் காசு முறைப்படுத்தாமை
-

- (ஆ) வாகனக் கட்டுப்பாடு
- வாகனப் பதிவேடு மற்றும் சம்பவப் பதிவேடு முறைப்படி பூர்த்தி செய்யப்படாமை
- (இ) செயற்பாட்டுக் கட்டுப்பாடு
- நூலகப் புத்தகங்கள் உரிய காலப்பகுதியில் மீள்கையளிக்கப்படாமை மற்றும் பயன்பாட்டு பதிவேடுகள் பூர்த்தி செய்யப்படாமை
 - பாதுகாப்பு சேவைகள் மற்றும் சுத்திகரிப்பு உடன்படிக்கை முறைப்படி மேற்கொள்ளாமை
 - விரிவுரையாளர்களால் மேவுகை செய்யப்பட வேண்டிய மணித்தியாலங்களின் எண்ணிக்கை மற்றும் மேவுகை செய்யப்பட்ட மணித்தியாலங்களுக்கிடையே முரண்கள் காணப்பட்டமை
 - மாணவர் வருகை மற்றும் விரிவுரை நடாத்துவதற்குரிய பதிவேடுகள் முறைப்படி அங்கீகரித்து நாளதுவரையாக்கப்படாமை
- (ஈ) கணக்கீட்டு முறைமை
- கணக்கீட்டுப் பொதி வசதிகளை பல செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியுமாக இருந்த போதிலும், அப்பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ளாமை
 - உரிய அனுமதியின்றி நுழைவதை தவிர்ப்பதற்காக பாதுகாப்பு முறைமைகளை பயன்படுத்தல்
 - பொதுப்பேரேட்டில் உயர் தொழில்நுட்ப பிரிவுகளுக்குரிய வருமானம் செலவினம் வெவ்வேறாக கணக்கீடு செய்யாமை.
 - ஒரே இலக்கத்தில் பல உறுதிச்சீட்டுக்கள் வழங்குதல் மற்றும் உறுதிச்சீட்டுக்களை தயாரித்த மற்றும் பரிசோதித்த உத்தியோகத்தர்கள் கையொப்பமிடாமை.
 - நாட்குறிப்பு பதிவுகளுக்காக தொடர்புடைய நாட்குறிப்பு உறுதிச்சீட்டுக்கள் தயாரிக்கப்படாமல் இருந்ததுடன், அதற்காக தேவையான ஆதார ஆவணங்கள் உள்ளடக்கப்படாமை.
- (உ) களஞ்சியக் கட்டுப்பாடு
- பொருளிருப்பு பதிவேடு சம்பந்தப்பட்டாமை மற்றும் உத்தரவாத காலம் கடந்த பொருட்கள் பாவனைக்கு எடுக்கப்படாமல் களஞ்சியத்தில் வைத்திருத்தல்.
 - கணனி ஆய்வுகூடத்தில் உள்ள உருப்புகள் இருப்பு பதிவேட்டில் சரியாக உள்ளடக்கப்படாமை.
- (ஊ) உள்ளக கட்டுப்பாடு
- பாடநெறிக் கட்டணங்கள் மற்றும் வருமானக் கட்டுப்பாடு தொடர்பாக போதியளவு வேலைப் பகிர்வு இடம் பெற்றிருக்காமை.